

விடிவெள்ளி காக்கரட்டான் - பூ கொடுத்த புது வாழ்வு



மணக்கும் மல்லிகை விலையில் உச்சக்கட்ட உயரத்துக்கு எகிறிவிடும் நிலையில் அதை எட்டிப் பிடிப்பது என்பது பல சமயங்களில் குதிரைக் கொம்பு என்றாகிவிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மல்லிகைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பூ காக்கரட்டான் இதற்கு மெட்ராஸ் மல்லி என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இது கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. வடிவத்திலும் நிறத்திலும் மல்லிகைப் பூவைப்போலவே இருக்கும். இந்தப் பூக்கள் மல்லிகைக்கு இணையாக அழகுக்காகவும் மாலைக்கட்டவும் பூஜைக்கும் பெரிதும் பயன்படுகின்றன. திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டி கோம்பைப் பகுதியில் முத்து (அலைபேசி : 99766 21550 பிபி) காக்கரட்டான் விவசாயியாக வடிவெடுத்த கதையை சொன்னார். ஆரம்பத்துல விவசாயக் கூலியாத்தான் இருந்தேன்.

சம்பாதிச்ச காசைக் கொஞ்சங் கொஞ்சமா சேத்து வெச்சி, கோம்பை அடிவாரத்துல அஞ்சி ஏக்கர் பூமி வாங்கினேன். கல்லும், காடுமா இருந்த நிலத்தை, கொஞ்சங்கொஞ்சமா சரிசெய்து ஒழுங்கு பண்ணிட்டு விவசாயத்தை ஆரம்பிச்சேன். பலவிதமான வெள்ளாமை செஞ்சேன். பக்கத்து ஊரு விவசாயி ஒருத்தர் காக்கரட்டான் பூவைப்பத்தி சொன்னார். உடனே, பத்து சென்ட் நிலத்துல அதை நட்டேன். நாலாவது மாசம் பூ வந்திச்சி. மொத அறுவடையில் அஞ்சி கிலோ பூ கிடைச்சிது. எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்கு போனேன். அன்னிக்குப் பார்த்து கிலோ 150 ரூபாய்ன்னு பூ வித்திச்சு. அஞ்சி கிலோவுக்கு 750 ரூபாய் கிடைச்சிது. அப்பவே, இனி நமக்கேத்த வெள்ளாமை, காக்கரட்டான் பூதான்னு முடிவு செஞ்சேன். இப்ப ரெண்டுள ஏக்கருல பூச்செடிக இருக்கு.

தான் மலர் விவசாயியாக மாறிய கதையைச் சொல்லி முடித்த முத்து, சாகுபடி முறைகளையும் சொன்னார். சுக்கான் மண் பாங்கான நிலத்தில் காக்கரட்டான் பூச்செடிகள் வளராது. மற்ற எல்லா வகை மண்ணிலும் நடலாம். நடவு செய்ய இருக்கும் நிலத்தில் முதலில் வண்டல் மண் தூவவேண்டும். இது கிடைக்கவில்லை என்றால், குப்பை ஒரு போட்டு நன்றாக உழவு ஓட்டவேண்டும். ஆறு அடிக்கு ஆறு அடி இடைவெளிவிட்டு பதியன் செடிகளை நடவேண்டும். (ஏற்கெனவே காக்கரட்டான் சாகுபடி செடிகளை வாங்கிக் கொள்ளலாம். ஒரு பதியன், ஒரு ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்) இப்படி இடைவெளி கொடுத்து நடவு செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 1,210 செடிகள் வைக்கலாம். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் நடவு செய்வது நல்லது. இந்தச் சமயத்தில் நடவு போட்டால், அடுத்த மூன்றாவது மாதமே மகசூல் கிடைக்கும். அது தை மாதம் என்பதால் பூக்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனால், நல்ல விலை கிடைக்கும். வேறு

மாதங்களில் நடவு போட்டால், இவ்வளவு விரைவாக செடிகள் மகசூல் தராது. செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும் மகசூலுக்கு பூப்பறிக்கிறார்.

காக்கரட்டான் பூ சாகுபடி செலவு வரவு கணக்கு

விவரம்	செலவு	வரவு
உழவு	1,000	
பதியன் நாற்றாங்கால்	1,200	
பார் கட்டுதல்	800	
தொழு உரம்	2,400	
நடவுக் கூலி	600	
களை (ஆறு தடவை)	3,600	
கடலைப் புண்ணாக்கு, காம்பளக்ஸ் உரம்	5,640	
அறுவடைக் கூலி	64,800	
மகசூல் தினமும் 45 கிலோ வீதம் எட்டு மாதங்களுக்கு 10,800 கிலோ சராசரி விலை கிலோ ரூ. 15.		1,62,000
மொத்தம்	80,040	1,62,000
நிகர லாபம்		81,960

இந்த வருமானம் சராசரி மகசூல் மற்றும் சராசரி விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. விசேஷ நாட்களில் இந்தப் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் வருவாய் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. உழவு, பதியன் நாற்று, பார் கட்டுதல், களைச் செலவுகள் முதல் வருடம் மட்டுமே இந்தத் தொகை, அடுத்தடுத்த வருடங்களில் லாபக் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது, 6,600 ரூபாய் கூடுதல் லாபமாகக் கிடைக்கும்.